



ஸ்ரீ அகாஸ்தியர் உலகமே!
ஹரிச்சந்திரர் உலகமே!!
இதழ் 5

பூஜ்யஸ்ரீ சத்குரு துளி பாபா




ஸ்ரீ அகஸ்தியர் உறையாடலும்!
ஹரிசீதாவா ஸத் பங்கமும்!!
இதழ் 5

பொருளடக்கம்

1. உண்மையின் உணர்வு-----209
2. மனதின் தெளிவும் அதனால் அறிவின் பிரகாசமும்-----222
3. உணர்வு-----226
4. இன்பம் & துன்பம்-----228
5. நம்பிக்கை-----245
6. பொறுமை-----247
7. கடமையும் நடிப்பும்-----248
8. பணிவு & கணிவு-----249
9. எல்லோரும் நல்லவரே நம்மவரே-----250
10. முடிவுரை-----251
11. யூபாதநமஸ்காரம்-----275

எல்லாம் நீ!



தூர்நிலை (208)
 திவீக்து திவீக
 குடியாகது **மனம்**
தூர்நிலைதான்
 திவீக்து காண் காறய்
 தனத்தி நந்பவ **அறிவு** ஆகம்.

தூர் முக்கியம்

மந்யகவாறுக்கு **மனம்** உடிவ கந்யனையிவீ

நாமரூபம் கொடுக்காள், அது நிலையமுது
 என்துமீ; **அறிவின்** திட கந்யனையின்

நாமரூபம் கொடுக்காள் திலி வயவம் என்து
 சொல்லும் காரணமாவது : **மனம்** என்து

அசையுமீ கன்மை! அசைக்குமீ உன்மை! உயகம்
 கந்யிக்குவீ! விருப்பம் வையுமீய கொள்காள்! குற்றம்
 குறை காண்டல்! சயவம் சயனம், துநீகே கநீகோடு

சஞ்சயம் உனீயகநீனுவுகா குமம்
அறிவு என்து? நீகிரகீ கன்மை! அயகம்!

திட உயகியிவீ நயநாகீ கியமீ! துன்று எனீனில
 மாருது, மறுகீகாது, மாநீருது, மறகீகாது! மாசமறு
 காணது! தமீகிடயாவின முநீயுமீ மெருமலீ ஓயாது!
 உறுதி நிசீயகீ கிவீ திலீகீ துநீயகாவி அறிவருவீ
 ந்யதயாநி காணவாய். மனமைய கந்யினயரவி அறிவருவீ
 ந்யதயாநி காண முடியாது. எனநீயுமறகநீ கநீ சொல்லிக்
 கெருவிக்



வெளதீகம் என்றும்,
 தெய்வீகம் என்றும்,
 பரமார்த்தீகம் என்றும்,
 ஞீறு ஞீறு கரி வரிநகை
 திரமமாந, சடபகீ தாபடி,
 அஃ ஞீறு படிநரியும்,
 ஞுறுயாத தூண்மலி-ஞுண்
 பிறுயாநிலி வடகுடியும் என்று
 ஞுண் ஞுதாரண, ஞீமணிகளினி கருத்தாகும்.

உண்மையின் உணர்வு

ஓர் உண்மையை உணரவும் :- இய்யூயில்,
வெளதீகம் என்றும், தெய்வீகம் என்றும், கிரு
நீயிகளில், நீ நடந்து செல்ல வேண்டும்.
நடந்தே அத வேண்டும். அது உன் வினை விதியின்
படி அமையும். அங்கு உன் மனமே (எண்ணமே)
நீ நடந்து செல்லும் திவ்யமாகும். இந்த நிலையில்
உன் நம்பிக்கை கங்கும் பாத்திரமான, உன்
ஞுதேவரீ! அயஸ்யம் உருவார். அதாவது,
அவரது ஸ்தீதிய வாக்கு உன்னை உகிருடத்துமீ.
இதை உதாரணத்துடன், செஸ்ரவது என்ருவீ?
உன் ஞீஞுதேவரீ! ஓர் டார்தீ விளக
தொளியாகும். அவிரகாசம், உணக்கு ருத்த
யானடியும் பயன் படும். அவர் உன்னை விட்டு
அகலார். அதாவது, அவரது ஸ்தீதிய வாக்கு,



லொள்கீகீகிலீ கிருநீது
 தொண்டே நெய்கீக **210**
 தீதை உறையால்,
 அகரவது, நெய்கீகது
 மயமால், எந்த சூரக கும்
 பரமாதீகீகீதை,
 அடைய முடியாது நெய்கீகீ,
 தீவளி சூகீதி மெய் முடியாது,
 என்மும்; ஆதிநீ யசுரகீகாரி
 அனுபவ வாகீகாரும். இவ்வேத் சாஸீகிர
 பரவீகீகீ, அமீயால் யட்டொரு.

உணீன தொடரீ நீ தேவருமீ. அகரீகாடீமீ,
விளகீகு பூளியிலீ, நீ செலீ ஜயீ யாதையிலீ.

அ) தயி நே சரீயீயமாக தெனீயடுகிற தெனீறு,
வைகீதுகீ தொரீ னவாமீ.

ஆ) அலீவது உணீயையிலீ, தீரீ சரீயீயமே/ அவ்வாறு
தயிமக தெனீயடுகிற தெனீறுமீ வைகீதுகீ தொரீ னவாமீ.

இ) இவீடு உணீ குருதேவரோ! அடைத தயிறு தரணீ
என்றே, சரீயீயமீ காண் என்றே, சொலீயமரபுரீ
ஆலீயென்சீசுதீதைகாடீயாரீ.

ஊ) இந்த நிகீதீசீசியை, சொலீயது என் மூலீ?
உணீன லொள்கீகீகிலீகிருநீது, தெயீலீ தீகீ
கிந்த, மறீநீறுமீ மணியிலீ னுமேயடீயருகீகிருநீ,
என வைகீதுகீ தொரீ னவாமீ.



ஸ்வய அனுபவ நினைவு.

ஆறல் இன்னையகல் **வி**

யுகநினையில், வேத

வேதாந்த நாட்கள்

பாடல், பயிற்சுவல்,

தான், பயிற்றுகை.

மடலில், பிறகு, வாய்

நாளைக்காடு போகிறபதுவே, ஆதம் நாளைக்காடு,
ஆதிவிடலும்

E சொந்த, பந்த, பாசம் பற்றினி, வினையில் சிக்கி,
உரிமை, உடைமையின், சிக்கிணை, தடுமாறும் நினைவு,
ஒரீகயிற்றை, சர்வீயமாக காணும் நினைவாகும்.

F தாம & காஞ்சனி கிணைகளில், சிக்கிணை தடுமாறும்,
வாண் & பணம்
நினைசர்வீயத்தை, கயிறாக பாவனை செய்து, மன, குறை,
விஷக்கால், தாக்கீதம் படுவதாகும்.

கிணைகிணைகளின் விளக்கம்.

A ஒரீகயிற்றை சர்வீயமாக தென்கை கிறகு.
கருத்து :- உயலாக மற்ற ஒன்று, நாம சேய்க்கை
நாடல், உண்மையகீ குகிறகு. கிதுயந்தகீ & வந்தகீ
வேசுக & சேய்க்கை தொழுகீ தால், விளையதாகும்.



இதை ஸ்ரீமஹானந்தர்!
 என்னொழுகுநீர் (212)
 கண்ணடிக்கீர் கவீலே,
 வைகாசித் தவீரீ போலீ,
 ஜெனாபித் தவீ என்னுடீ,
 ஜெனாபித் தவீ என்னுடீ,
 இதுவே தவீயு விதீயு
 தியதியுத் தவீவிடையு ஸ்ரீமஹானந்தர் சடையு.

(B) ஓர் சரீரீயமே தயிராக தெனீயகுநீறுது.
 கருத்து:- தவீயுத் ஓர் ஜடசொடீயமாக இருந்தாகுது
தலி தோஷு, தோற விக்கினீ, வினீயாகும்.
இவ்விரணீயு, தொடுத் துனீ, மேறையு தோலுக்கை
காடடி டயக்கீயு, தொட்டினீ, அயரீயு, தோரீயு
தவக்கீயை, உணீயுயணீயு, வினீயிலீ வினீயுதலினீ

(C) இவ்விரணீயுயு, பின் உரீயு (E)
 கருத்தை, உணீயுயுயினீயுயினீயு உணீயுயுயு.

(E) சொந்த, பந்த, பாசு, பநீயுயினீ, பினீயுயிலீ சிகீக்கீ,
 உடையு, உரீயுயுயுயு, சிகீயுயுயு, தயுயுயுயுயு,
 ஓர் தயிரீயுயு, சரீரீயுயுயு கானுயு தலீயுயுயு.
 இதை சரீயு கவனீயுயு உணீயுயுயு.



ஸ்த்ருகுருவார் 213

வெளிச்சுத்தை

மடமடம்! குடகுடவார்
என்றுமீ உண்மை!

இன்மையை! குண்டு

உணர்ச்சு, இன்பதம்!

தனி நுய்தம்! உன் அறிவின், செய்வனிலு
உரை உணர்ச்சு.

கருத்து:

மனமே எண்ணம்! எண்ணமே மனம்! சூற்றகீ
கற்பனை யே மனம்! மனமே அக்சூற்றகீ கற்பனையின்
நயமாய்
தோற்றம் ஆகும். இதமனதின் அரிய பெரிய
விளையாட்டாகும். அதாவது, நாம ரூப, தோற்றத்தை
நாமே கற்பனை மண்ணி, வைத்துக் கொண்டுமின், அ
அதனைத்து, உடைமையுமீ! உரிமையுமீ! கொண்டு,
அதை நாமமவலுவில் மூக்குமீ நினைவின, சொந்தமீ
கொண்டாடி; அதனல் மருதமும் (நல்லாட்சிவினை)
உண்டாகி கிக் கொண்டுமின், அப்பந்த நிவர்த்தகிக்
காத, சாதனை செய்யும், நிர்வந்தமீ! மனமே விருத்தி
இதயே ஓர் கியிருறை, சரீரமமாக காமமும் நினையாகும்.
நகரக நாமரூப, மண்பாண்டங்களாக காணாமல், எவ்வமீ
ஓர் குயவன் (நிச்சு) செய்த, மண்பாண்டங்கள் எதைக்கையது,
நாமரூபங்கள், கெட்டுவ அச்சுமீ நினையாகும். யின் அவை
கிக், மண்கையே உணர்ச்சு அகையக நாமமே ஆகும்.



இங்கு உணர்வுக்குடு (214)
 அருளும் நாண
 யாடல், அனுபவ யூர்வ
 மாக, திணியுடனல்,
 அதை சிறுதையுடண்!
 உந் தும் மாண உதுக்கு
 மட்டுமே சந்தேக கவகீத யயம் குறந்தே.

F காம காஞ்சன! ஆமைகாளி, சிக் குணை,
 குருமாறு வது, நிறுசாய் புக்குத கயிருக யாவளி
 வய்து, மன குண வி வகுத்தால் தூக்கியருவகாணை
கருத்து :- கிணையுமீ குறையே மணியாண்டனம்! மணியும்
 ஆனநிலையே கிணை குறணும்,
 அழகால் மயக்குவதும்! மயவி குவதுமீ! காமமீ!
பணமுறை அக்குறைவை அதும்
குறைவை! உண் குயணிணி! அதை நிறை க்கும்
பேராசைய யயம்! உண் குயணிணி! குறை வை
நிறைகீக முடியாமலி தடுமறநி
உருண்டடாடி கும், பணம் கா செனிலும்! உருவமான வாருளே
 என்னும்; தைக்கு தை மாறும் பணமே! உன்னை
தைப்பற்ற நினைக்குது மனமே! என்ற நிலையில்,
புடவைக்கு, அவகீகயிக்கு, அடியவைப்பது பணம் அகம்.



சுயலம்! சலனம்! சந்தேகம்!

கொண்டமொணவனுக்கு,
சந்தேக தவக்கையம்

நீக்காது. 215

நினைப்புபுகை, படிப்பறிவு

சுயதவனம் உயர்வான நன் பினைக இவ்வாறவதுக்கு

கிங்க உன் ஸ்திரோதேவர்! நீ காண்பது
தயிலுதான் என்கே ^{அல்லது} சார்ப்பம் தான் என்கே

சொல்லமொட்டார். அதனிகாநணம்?

கிங்க நிகழ்ச்சியானது உன்னை வெளக்கிக்
துலிருந்து, தெய் லீகநீகநீ 6 உருநிலம்
பணியில்! அவர் நயெடுகிருர். என தெரார்த.

கருத்து:- பிரம்மம் ஸதீ தியம்!

இதன் விளைவு! என்பது தேகாநீத நகலியமொடும்.

இதன் பொருள்:- இருப்பது ஒன்றே!

அறல் நீ காண்பதுவும்! நீகேட்பதுவும்!


அனைத்து நாம ரூப கோற்றமும்! அதன் ^{ஆவியின்} விதார

விவகாரம். (பிரச்சனைகள்) அனைத்துமீ, உன்

மகை மய பிராந்தியின் மயக்கமே. அறல்

உண்மையல்ல.

ஓசை நேரத்தினால் நேரமும் காலமும் ஒன்றுதான். நேரமும் காலமும் ஒன்றுதான். நேரமும் காலமும் ஒன்றுதான்.



நாம காஞ்சன 216


ஆசைகளை,
விடாதவனாக் ஓம்! தனி
நீகே குணசபிகமை
இசைவாக வலுக் ஓம்,
காட்பியலும்! தேசியியலும்!
சுமரணம் உண்டாக, தவக்கமயம் உண்டாகும்.

மேலும் இதக் மிதீதை! என்யகனி, உண்மையான
அந்தமயாது எனில்:- சிவியில் வந்த

வெளி னியும்! மடடையில் வந்த கள்வனும்!
கயநிலில் வந்த சாம்பலும்! எவியடி மடகு
மிரட்சியினல், கோணியினல், அமியடி
கோணியினல் மருகும். அருமியது ஒன்றே!
அதுமணிகியபரமம்! பரமாகியநாகும்!

ஆனால் கண்ணல் கானும், இது ஜீவ, உறவு
சுந்தம், யொரு நீகனி எனேரு நாமருவகிசீதம்
அம்மணியுக்கு அணியலில்.

மண்ணில் நாமருவம் கிலி. ஆனால்?
மண்ணில்வாமல், நாமருவம் இலி!
என்யகை ஸகையம்.



ஸ்ரீஸ்தீ குருவீ, (217)
 வாங்கியதில்,

உறுதியாக யநீறும்
 நம்பிக் கையிலீ. உன்

முநீகேக கவக்கயயமநீற
 வைராக்கியம் வேணீகும்.

இத்த நம்பிக் கையிலீ | வைராக்கியமும் | ஸீய அயயயய
 கொடுக்கீ.

அது வரை கூறியது அநீவைத கருகீதாக்கும்.
 துறையதநீயில்,
 இங்கு ஸீ குரு தேவரீ! வெளிச்சகீதைமடகும்

காட்டுவாரீ! எனீறும், இருகீகும் உண்மை
 இன்மையை! சொல்ல மாட்டாரீ எனீறும்,

யொருளீ கொள்ள வேணீகும்.
 இங்கு ஓர் பவய பரிசைடி! நடைபயறுகிறது.
 உனக்கு வெளக்கீகம் வேணீகமா? தெயீலீகம்
 வேணீகமா? என மனதிரீகு, பரிசைடி
 நடைபயறுகிறது. இங்கு இறைடி குரு!

அத்ய கிரணீகும், ஓனீருக இணைந்து,
 நாம ரூப, ஐக ஜீவ உலக விளையாட்டு வேணீகமா
 தெயீலீக அமைதியின், ஆணந்த இருப்ப வேணீகமா
 எனீயதை, உணர்ந்தீதும் நினைக்க மாடுகடிய,
 உன் ஸீ குரு தேவரீ!



நாம ரூப ஜக ஜீவ
 கோந்தம் மயக்கம்
ஒடிய! 218
 சர்வார்விய னைம சூனீதறு!
 பேரதம். தாம காநீசன
 விஷய சூனீ- சூனிய!
 ஸ்ரீ ஸத்கூரு திருமயபர்
 பிரதமார்விய னைம காநீசன சூடியம்.

பார்வ ரவளிசீ சூதீதமடலம் காடகதிருர்.
 இந்த பவம்யர்ணை! எம்மடி என்ருல்?

உண்ணிடமே மயக்கமனமுல் இருக்கிறதே
 ” உறுதியின் அறிவும ”

மனம் எழுச்சியானால், அறிவு மறைந்து கொள்ளும்.
 அறிவு பிரகாசித்தால், மனம் அறிந்துவிடும்.

(A) ^{கயிருக வே} கயிருக கோந்தினால், அதை காவால் அகற்றி
 மடல், உன் வசுடியகை கோக்கிச் செல்.

(B) ^{கயிருக} சர்வம் கோந்தினால், அருகில் எதிர்பாராமல்,
 சூதுங்கிச் சென்று உன் வசுடியகை அடைவாயாக
 இதன் உண்மை!

(A) உன் சர்வார்விய னைம காநீசன, அனைத்து நாம
ரூபங்களும், இருப்பில் பவம் அற்றுப் போகும்
இயக்கத்தில் பயன் அற்றுப் போகும். அங்கு
நாமரூப, இருப்பும், இயக்கத்தில் குணமும்,



மாறுபடுதல்!

220

வேறுபடுதல்!

ஆவிரண்பன் விளக்கல்:-

ஒருவனை மாடு போல்

போகிறான் என்பதும்;

ஒருவனை பசுவி போல்

போகிறான் என்பதும்;

யார்தவறாது வேறுபட்டிருக்காணும்.

ஆனால், அவிரண்பன் னையும், ஒன்றுபடுதலி விடவரும்
மாறுபட்டால் ஒன்றுபடுத்த கயவந்து

ஒளி முக்கிய குறியீடு:- முன்பு ஒளி கருகு முடிக்கிவி

ஒளி சிறுவனை, அவன் தந்தை, அண்டித் துசி செல்லும்
நிதியும், அங் னுடைய ஆசிரியர், அண்டித் துசி
செல்லும் நிதியையும், உணர்ச்சி கருகையாகிய
நியமகவாண்டு தம் சிருஷ்டியை, வாய் யெனச் சொல்லி
மாட்டான் எனினும், ஆனால் குருகு வகுவு, நியமகவாண்டு
குருஷ்டியை, வாய் யெனச் சொல்லி, சூட்டிக்

காட்டியும்! குருகு உணர்ச்சியும்! நிமோக்கி குரு,

என்பது, யாவரும் அறிந்த கருகும்

ஆனால், இப்போது, கருகும் சற்று வேறுபடுகிற கருகும்

என, கேட்கக் கோணவாயும்

வேறுபட்டால் சற்று ஒன்றுக் கொள்ளா யாவும்! ஆனால்

மாறுபட்டால், அதை ஒன்றே முடியாது காணும்!

அதன் விளக்கீடுகளை கீழ்க் காண்க.



ஒருவரை எருமை போல
 இருக்கிறான் என்பதும்
 ஒருவரை பசுவீ போல **221**
 இருக்கிறான் என்பதும்,
 திவ்விரண்டிலும் யாசித்தால்
 திவ்விரண்டிலும் மாடுகளை
 மாடுகளன்ற, குன்றையிலி,
 ஒன்றுபட்டிருக்காது.
 இவ்வென்றுமையால், இரண்டை
 மாறுபட்டதை. ஒன்று படுத்த முடியாது. இவ்வாறு,
 வேறுபட்டால் ஒன்றுபடுத்தவாம். மாறுபட்டால் ஒன்று
 படுத்த முடியாது. இவ்வாறு.


A அச்சிறு உணர்வின் கதை - பிரம்மம் நீக்கியது
ஐதக் கித்கை! என்ற, அதீவைத கருக்கை மட்டுக்கு
வரிய நூக்கி, கூடக் கூட்டிய காணம்.

B இதில் கூறும் கருத்து - விஷிஸ்டாநீ நவத
நிஸியல், சுநீயாரீய் பணைக்கினுலி! நாமமும்
பேசும்! விருமீயு ரெறுமீயும்! குநீநமீ குறைகருமீ!
நிவாரணம் சூகும் நிஸியல், கூறமீயட்டிருக்கிறது
என, உணர்ந்தால் போதும்.
 முடிவால்?

A நாமமும் ஆக ஜீவகுருநீறும் அனைத்துமீ கோந்தமீ
அருமீயும் மட்டுக்கு கொண்டு அயக்கமீ குணம் இலிபாமல்
ஜடபசாடுபம் சூக்கியணம்.

B யின் உணர்வைய அறுபலுக்கினல், கொருமீயும், அருமீயும்
கெட்டு, வாக்கினிஸியல்கட்டம், அது இருக்கிறது என்ற
மணிமய பரமாத் அது உண்டு என குருந்த, நிளநலகவணம்
கூ பாயா.

மனதின் தொழில்களால்
 உயர்வாகும் மனதின் தவறின்
 மனதின் தவறின் தவறின் தவறின்



சந்தேகக்காலம் **உலகம்**
 தளங்கம்

தளங்கத்தால்
 தவக்கம்
 தவக்கத்தால்
 பயதுக்கம்

கலைதளம் **வினா** வெருக்கம்
 உண்டாகும்

மனதின்! உதரியம்! அதால்;
அறிவின்! பிரகாசனம்.


நானக்குநீதகளை! உங்கள் வினாக்கள்
 உங்கள் விடயவோ! உன்னியிலோ! ஓர்

நான்! சமீபம் உதரியம்! தளவு! வினா!
பேரிதயம்
 வாக்குடி செய்கையின்! தரும் சுவசவய்யு!

நடந்து முடிந்தவுடன், உங்கள் **மனம்!**

புறம்பாடு சொல்லி முடியாது. அங்கு உங்கள்
 மனமய கரியை! எவ்வடி கிருக்கும் என்றால்?
 இவ்வடி செய்துவிட்டானே? இவ்வடி செய்துவிட்டானே
 இவ்வடி நடந்துவிட்டேனா? நடக்கக் கூடாது
 நடந்து விட்டேனா? உதரியம் மொழி சொல்கிறதே?

மனதின் தெளிவும் அதனால் அறிவின் பிரகாசமும்



புத்தி

மனதை/ உயிர்

உயிர் மய முறுக்கம்

உயிர் சூரியநீர்தம்

ராஜ் வாய் நவமொள

மனதை/ உயிர்

மனதை உயிர்

உயிர் மய முறுக்கம்

அழகு விரும்பும்

புத்தி

தெய்வத்திற்கு/ கண்ணும் இலி/ கருணையும் இலி

உண்ணி டாக வரித நீ/ நமகீ குறகுற செய்து
உடலார்களை

என இன்னும் மவலி குறகுற
மவலி விரி/ நாம் **கவனமாக!**


இருந்திருந்தால், கதை தடுக்கி/ குக்கி வரம்?

அந்த நேரம் நம் **புத்தி!** கெட்டுப் போச்சே!

என வருந்தி வருந்தி/ அழுது அழுது! மவலி
மவலி! தவிர்ப்புதான் என்மையன்?????

அந்த துரிசும் மவலி திலிருந்து மனமய நிலைக்கு

கொண்டு வருமுடியுமா? அல்லது மறந்தி அமைக்க
முடியுமா? இடந்ததை மற முடியுமா? திடமய
வாதத்தை திரும்ப மற முடியுமா? முடிந்தது
முடிந்தது காரணம்?? இதுமே மன எண்ணத்தாரணம்?



செய்கை = கர்மா 226

செய்கையின் தனிமை

கர்மாவின் இயக்கம்

செய்கையின் பயனை

கர்மாவின் பயனை

ஆதியும் தீரணையும்
இந்த உணர்வு தீயதற்கு, தீயதவரன் கொடுக்க
இயக்கமே! அந்நூதன் தாரியகை வரிசை
செய்கிறார்

உணர்வு! வினா! விடை!


கண்ணில் எண்ணையை, உளற்றி விழிப்புடன்
இருந்தாலும் - அதாவது ஒழுக்கவனத்துடன்
இருந்தாலும் - அதாவது வெகு வெகு தூக்கினைதவரக
இருந்தாலும் **வினா** உதம் **விடை** உண்ணி

இவ்வுத்தர் மூன்று விடும் - இங்கு உண் அமைக்கார
மனதை மயக்க **ஒருவிறைடி!**

போதும் - இருவிரையவ்வ! திடிரெயம் வில்
இதைத்தான், திடிரெயின் உத்திரெய உதி செவ்வம்.


என்பார்கள் சூன் ஞேர், இதைத்தான் சூன் மடலிற்
நாலும் நடந்து முடிந்த வினா குண்

நவீனத்து என? **கைபடது** எது??



ஆறவீ கந்த 227
மனை யடைத்த

மனைகனி மனை
மனை
மனை



என அகை நகையல்,
தரலம் உவிய ஏற்றுக்
கெடுகலை அகையுறுகினேன். இகை கு ஸீயகவர
ஸ்ரீமணாளிக் குமீ யொறுயீயல். மனைலம் யொறுயீய

என தெரிய முடியும். இதை உணரீக.


- மனை** :- திட்பவிடீட காரியம்.
 - மனை** :- அக்காரியத்தின் கியக்கம்.
 - மனை** :- செயல்படுத்தல் காரண சொடுமம்.
- இல் இன்றுக்குள்! எவருமீ யொறுயீயல்.

இயற்றுக | என்ற ஸீயகவரன யொறுயீயாமை.

வினைய அறிந்து மனை செயல்படுமீ.
மனை எண்ணத்தின் நிலையிவ்வுகி செய்வு முடிக்கீ.

இங்கு **சாயார்ப்பணம்** | ஒன்றை

மனை | உடல் யாறத்தைகுறைக்கீ - மனை |
சிரமக்கையல் குறைக்கீ.
மனை | என்ற ஸீயகவரனயல் - ந
சாங்கு **மனை** | நரலம் இகவரமீ. இதும்கையல்.



நாமரூப துவியல்: 228

சொந்த பந்த
பாச-பந்தின் துவியல்
உறவு கொண்டாடும்
பந்த இவதகவுல்!

அண்ணா என்னும் பெண்
என்னும், குடும்பிஎன்ற மல்வாரிஎன்னும்
நியதவரின், மகக்கு அன்னியதக, அவரின்

இன்பம் & துன்பம்.

வலிதா :- ஹே அன்பான மாயா! ஓர்சிறிய
கேள்வி? இன்பதுன்பம் என்பது மனதின்
ஆதமான எண்ணம் காணே?

பைக்கியம் :- ஆமாம் கொஞ்சிடுகே! அவ்விரண்டும்
முன எண்ணமே.

வலிதா :- அறவ கிரண்மம், சரீரத் தாத காத்த
பதாத உணர் கிடுமே. அம்மடியானல், **வயிர்!**
என்றால், முன்னிய மாயம் என்னும், அவ்விரண்மம்,
மொகிந்ததே, சரீரம் என ஆகும் போது, அச்சரீரத்
கிரீமம், பங்கு உண்டு அவ்வவர?

பைக்கியம் :- அறவியம், சரீரத் கிரீமம்
பங்கு உண்டு உறல். ஆதல் கண்ணல் கரணம்,

உன்சரீரம், **ஜடம்** காணே? அச்சரீர
மயக்கம், மனதிடம் கிரீமகரல் **மனமே!**
மொழியாரும். அச்சரீரத்தை, உன்மனமாரண
வந்தாந்! மாயை மண்ணுயதரல்,



ஓர் கரீகா! 229

என்றும்
இப்படி **வேறு
வேறுக!**

தூண்டிதலும்! யேசு
வதும்! உணர்வதும்!

புறநிலையில், புண்ணைய மாமல்
என்ற இனிம துன்பமாக
உணர்வது;

துன்பம்! மனநாணா! இனிம துன்பம்! சரிமல் இலவாக,
வெளிமீ மாடா கிறதும்.

லலிதா :- அப்படி யானால், சரிம இனிம துன்பதரல்
பாதிமீய தையாமல், கிருமீய துன்பம் மாமா?

வைத்தியம் :- அச்சரிமத் தை, என்னு என்ற
பாவினையை, சூசுமையாக கெட்டுவது; இச்சரிமல்

சூசுமையான தை **புதுமையே!** என்று, அந்த
சொந்தம் கெட்டுமைய, மனநாணவேயே

விட்டு விட்டால், இனிம துன்ப துன்பம் சரியிலிருந்து
வருமடவரம் கெட்டுகிறது.

லலிதா :- இப்பாவனை எளிதாக, சிக்கியாக
மாட்டேன் என்கிற கை மாமா?

வைத்தியம் :- உன்னை சூசும கெட்டு கிருமீய
துன்பமும் போது, உன் சரிம இனிம துன்பம்

கெட்டு விட்டால், அதன் காரணம் என்ன?

லலிதா :- யாம் உறங்குவதால் கெட்டு விட்டால்

வைத்தியம் :- அப்படி கெட்டு தை, எப்படி?
எதனால்? அது விதிக்கிறதே?



கவிதையே 230

குண வாகுதீதியா குடும்
 இசை மனம் விருத்தியாகும்
 கண்ணுவி காண்பார்
 எவ்வாறும் செய்கின்றாய்
 சீவகவரன் வாகுநாரக
 வாய் செய்வாகவுயர்
 அயனன்றி அனுவம் அசையாது எவ்வாறாய்

பவிகா: - உறவினருக்குகளை தெரி கிறது.
அவ்வறக்கம், எவ்வடி வந்தது? யாருக்கு
வந்தது? என்னும், தெரிய வில்லையே?

பைத்தியம்: - அம்மடி யறால், சுகமாக தூங்கி
குணம் என்னும், நினைவடியாக தூங்கி குணம்
என்னும், ஆனந்தமாக தூங்கி குணம் என்னும்,

சொல்லது யார்? அவ்வது எது?

பவிகா: - அறவு நேரம் உன் ஆக்கத்து, இசை
உற அகடுகநினைவு அண்மண யாமரைய! இக்
கேள்விக்ரு, பதில் சொல்ல தெரிய வில்லை.
அம்மடி சொல்லது யார்? அவ்வது எது??

பைத்தியம்: - நன்றாக நவநித்து, பதில் சொல்ல
எகாக்கருகே? உன் விடை! உயக்குள்,
அந்தர் யாவியாக இருப்பது, உன் ஆர்வம்!
ஒன்றாகும் மற் றொன்று, உன் உயி கியக்குகின்ற
மனம்! ஆகும் மற் றொன்று, இவ்விமண டயிட



காண்பதும்தம் உணர்வும்தம் **231**
 எய்தீய கர்மக் கொடு, கட்டிய நுயிர் மூட்டு
 நுயி மயவது நாம பிழைகளை என்ற **நு**
 குணத்தில் நிறைவது, நியமம் இதுகூடு வற
புறாமைநடு சரண அமையக் கேவை

பாறபகூ கொணர் இவ்வாமலி நட்சிதம்


விதி என்ற தாவ தெய்வம். இம் சீனிநிலி
நடு அம்வாறு சொன்னது? கவமை கேவை?

வலிதா:- (ஆங்கு கிருகிதகாள்) ஆன்மாயு
 செய்வந் குணமும். அது அம்வாறு சொல்லுவது.
 விகியோ, பாறபகூ இவ்வாத, சாடகி கருமம்.
 அதுவும், அம்வாறு சொல்லுவது. ஆறவி எம்
 மனமோ?

ஸங்கஸ்யஸ்யஸ்ய!

அதாவது, குற்றம் குறை கருமனையோடு கூடியதாவும்.
 ஆகவே, எம். அன்மான் யாமாஜி? எம் மனமோ!
 அம்வாறு கூறியது என், உணர் தி குறும்.

நயத்தியம் :- உண்மையையும்கண்டுக் குகுகாய்.
 உண்மையைக் காண், அம்வாறு கூறியது. இங்கு
 உண்மையம், அம்வாறு கூறிக் காணனை என்ன?
 சுகமாததாங்கினேன் என்றும், நுயி யகியாக தூங்
 கிழைம் எனவும், ஆண்டுகளாக தூங்கிடுவம் என்றும்,



யின் அனுபவ
முகிநீச்சியிவ் (232)

நாமமே, ஜகஜீவயம்
எவ்வளவு **அம்மே**

அந்த ஓன்மே மணிய
பரமே! பரமே நாம! நாமே
பரமே என்ற அத்வைத அபிப்பிராய

அடைவது **பிரயோகநாதம்** ஆகும்.

சொல்லாதீர் காரணம் என்ன கேட்கிறீர்?

பவிகா :- என் அருமை எளிமை யாமரவே!

இதை உன் ஆய்ந்து, திடுக்கிட்டு உரைஞ்சேபாது,

எம் மராம்! எம் ஆர்மா/வொடு

சேத்திரும்புக, உரை கிரேஷம் யாமரஜீ!

வைத்தியம் :- ஸ்தூதியமே யுகனீருய் கெடுகீடு!

இதை கவண் :- ஆன்மர நாமமே மெய்முது.

ஆன்மர இயக்கமெய்முது ஆவீ உன் உரை மெய்,

நாமமே இவ்வே யாது ஜயம், அது சூட்சுமமரது

கிரேஷமஜயம், அம்மே மெய், எண்ணவடிவமரனது.


எண்ணவடிவமரனது, மெய்மரனது, எண்ணவடிவம்

இயக்கமே, அந்ந அந்நவாதிய, ஆன்மரமெய்

சேஷம் பேரது, அதுவுமே **இயக்கம்**

அந்நவ விடுகிற மெய், உரை யாமரக.

பிரம்மாண்டந்தம் ஆதேவ
 ஆதமாண்டந்தம்



துறையதநியிளி
 வெறுவது, இன்பம் **(233)**

துன்பம் என்ற
 புண்ணிய பரமம் ஆம்.
 சூயகவரகண ருநீ எனிற
 விழிந் டரத் தவத நயி
 யிந் ரயறுவது, ஸ்தூலிய
 தரிசும் என்ற சமரானகீத
 நியியாகும். அதுவே நாமம்
 எரிவாய் குறை! நாமம் அது என்ற அத்வைத
 நியியிளி உணர்வது பிரம்மாண்டந்தம் ஆம்

மைத்தியை :- அந்த **ஆதமாண்டந்தம்!**

நிதியை, உன்துவ் சென்றவ் குடியவது கரண்.
 ஆதவ் அகதமனம், **ரக புவருண**

சூயகவரகண, அகன் **நாமம்!**

கவந்தவ் விட்டால் **வேராண்டந்தம்!**

கிடழலிசுமே!

முந்தையதை மனதாயும்! அறிவறயும்! சென்றி

விளக்க குடியவது, என்மது ஸ்தூலியமும். ஆதவ்,
 விந்தையதை, மனதால் குடியவது கரண்.

ஆதவ், அறிவறவ் உணர்வறம். உணர்ந்தவறம்.

நீணர்ந்தால்! பேரவமே கெடக்கூடும்.

லலிதா :- ஒளம் ஐயனே! பாயா! வெகு வெகு,
 ஆதந்த மாக இருக்கு. அதை கன்னமும்,

உள் ஆதந்த, விளக்குவீகள் பார்த்தவறம்?



குணவஸீ! மனேவி!

இருவருமே! 234

அரு உயர் எண்ணும்,

அரு உயர் எண்ணும்,

சுகிதிக்கும் தரிசு போலும்.

ஆன்மாவும்! மனமும்!

செய்வதற்கும் செய்வதற்கும்

செய்வதற்கும் செய்வதற்கும்

அக்ஷரக்
கையாள்
கேள்வி

இன்னும் போது
மெய்யும் ஆனிட சுகமும்

செய்வதற்கும் செய்வதற்கும்
ஆய்ந்த உறக்கம் ஆகும்.

A குண கோஷ, புண்ணிய யாமம் எனினும்,

இன்ப துன்பம்! கோணினும் விரக மும்;

அது அந்ரியம் (அந்ரிக் மும்) விரக மும்;

B ஸ்ரீயகவான் நாம! உணர் விற்பி நாமம் மெய்யும்

ஆணந்த கிடய மீ நரியும்;

C உறக்கத்தில், ஆகமணந்த கிடய பற்றியும்,

சந்த குஷ டக கரடகும்பன் யாபா?

பைதீரியம் :- நவம் மெய்யும் கெரகூகே!

A கேள்வி :- குண கோஷ புண்ணிய யாமம் எனினும்,


இன்ப துன்பம்! கோணினும் விரகம் என்ன?

அதை அந்ரிக் மும் விரகம் என்ன?

பதில் :- அந்ரியமாயின், அந்ரிக் மும் விரகம் எனினும்

மனதின் குணமாண!

மனதகம் - மனசுநீதி கவர்ப்பு
 கண்ணகம் - சோவது
 மனதகம் - மனசுநீதி கவர்ப்பு



மாயா மனமரணது
 பதூக வதூக 235
குண கோஷக்தால்,
புண்ணிய பாபமண்தூ,
இன்ப துன்பக்தால்,
மனம் சுகவன்முகிவிட்டது
அவ்வியந்தி நிவாரணமாக
உடைய சீபகவாலு தரன்
 சூடியுள் - வேறுகந்த மரீகக் கும் இலிபு.

மாயாணிய

நான் ! என்ருல் ! எனது ! என்ற கோஷக்தால்,
அலங்கார ! அகிரா ! ஆகிக்க ! அவிமரண !

இணக்கத்தால் ! வினைந்து

சொந்த ! யந்த ! யாச ! உறவு ! யந்தால் !
கூடிக் குவாலி கெரட்டமடிக் கும்


பிணக்கத்தால் ! வினைந்து
அசைந்த

யான் ! ^{யண் !} யாருள் ! யோய ! யோய ! காம !

வேகத்தால் சிதறுண்டி

யெகாகி யெககும் ! அம் யெகக்தால், விருய்ய &
யெறுய்யம் ! அவ் விருய்ய வெறுய்யால், பிண்ணியினை

சூற்றங்குறையான ! சுங்கல்ய
விகல்யகூம் !



அவ்வியாதி வந்த விதம்: 136

மாணவின் இயல் கைய, நாம சீய ஓயந் கையாக் தேவைகீடு அகிகளாகு யகீக, அஜீரணை கோளாறே ஆகும் அபியடி யாறலி மணகூடு தெயந் கைய ஆக்க வேணும் அந்நீயடி

இயற்கை

இணங்கு வினைகே, உன் மனம் குணகே 029 புண்ணிய பாய வெணிலும்,

இன்பதுறியம் | கோள்வல் வினாவும்.

முன் பவமடல் களில், கடந்திய படி, அனுபவ

சர்வார்ப்பயணமே!

சர்வாம் தயே! சர்வாம் உணவல்! சர்வாம் உணகே!

மேலேகூறிய, இவ்வ துண்புறக துடைத்து அகிகளும்

ⓑ கோள்வி: - ஸ்ரீமகவந் நாம உணர்வியுவிடு நாம வினும் ஆணந்த கழி எண்ண?

பதில்: - நதரகந்தே! இஃகீ பிர, ஆக்கிய

நாமர்யம் | அடங்கி இருக்கிறது.

அகீ கவண குடல், மெய்யுணர்வியால் உணரிக். கவணம் கையை



நீர்வாரியணமரண

ஸ்ரீ பகவத்

237

சுரணகதியே!

மலை விபரதியை

தீர்க்கக் குடியும்.

கிண்கரணமும் - முள்ளி
குளிர்நாள் எழுப்பது போல்

பந்தகவரன்! அம்மாயா! அதன்மணம்! அகிய
கும் குணமும் சூதான. தகன்சூதான மயானம்மே.

1) பஞ்ச சூத அகாயம்! வாயு! அக்கிணை!
இவம்! மணி சூதாடி **மாயா** உடையகரணம்.

2) அமைகிற வைத்து தேவை & ஆசை!
ஆசை & தேவை யை! **நாமருப** சூதாடி
மாயாவின், மகன் **மரிம** உடையகரணம்.

3) அம்மாயா வேர, ஸ்ரீ பகவானுடையகரணம்.
ஆனால் ஸ்ரீ பகவான்! மாயா வசம் இல்லி, என்மக வந்தியம்

4) மாயா! ஸ்ரீ பகவான்! வசம் என்ருவ்,
அம்மாயாவின் மகனான, மனமுல்;
அய்யகவான்! வசம் தான் என்முது ஒருவரானம்.
இதில் சந்தேக தவக்க பயம் வேண்டாம்



ஈசகாந்தீகத்துவம்! (238)
 மெலோங்கல் போது,
 மனமொன்று மொயரவிரி
 ஓடுவீகி விடுகிறது.
 செயவற்ற மனம்
 செயவற்ற நடுபி மெ ம்
 போது; ஜீவகந்தீகத்துவம்!
 தியல்பாகவே அகிரீக நரகமாகி விடும்.


5 அம் மொயர மனத்தைவிட, வேறு எந்த மாரீக்கமும்
இல்லை! (இருபதம் 6)
 என்மதே வக்கியம். வேறு எந்த
 சாதனையாளும், அம்மனத்தை மாநீகிரதீயமுடியாது.
 அது அம் மொயரவைப் பற்றியுள்ள பிழைகவறெனிடம்
 உடையவன்தரி, வேறு மாரீக்கமும் இல்லை.

6 விளையாட உந்த மனம்! **வினாயாஸ்!**
 மறையக் கெடுதல் அவிவினைக் கெடுதல்!
 நாமருய முகிய்யை, **ஜீவ!** கந்தீகத்துவக்கிரவீ,
 புகித்தகே தாரணம் அகம் என, உரைவேன் சம்.

7 ஜீவகாந்தீகத்துவம்! அருமையாக நாதமொழிப்தரன்.

ஈசகாந்தீகத்துவம்! மகரவிக்ஷம்.

8 ஈசகாந்தீகத்துவம் அருமையாக வேறு
 அநியமையானால், மனதால் தேடிய **வினாயாஸ்!**
 மாறாமையாகவும் அதாவது மாந்தீகியரமும்.
 அதாவது உலகீகவீயமும்.



திருநாற்கீழ் திருவாய்!

239

நான்! என்னை! என்ன!
என்பதே. என்சுநீர் திருவாய்
நீயே! உன்னை! உன்னை!
என்பதே. என்சுநீர் திருவாய்
யம், மேலொரு ஓர்மேது

சோமபுத்திரன்!

இயல்பாகவே அழிந்திருக்கின்றான்.
அதாவது தாவ அழிந்தான். மனோபாகமே குறைவு
அந்நியாயி அக்கவத சிவனாகத்தி மவகு அபயமே

9 இந்த சர்வாரம்பண நிலையா அல்,
என்சுநீர் திருவாய்! இயல்பாகவும், சான்றவகு
மாதவாய்! எளிமையாகவும்! ஆகிய உணர்ச்சி

வாராந்தம் நாத்தியமளம்.
இன்பதுன்பம் இன்பது
ஆனந்தம் மெய்யும் நிலையாகும்.

இது, பிரம்மமானந்த குழல் இன்பம். மற்றவா
நிலையாகிய, இவன் முக்கியம் இன்பம் என,
உணர்.

சேனாதி: - உறக்கத்தில் மெய்யும்,
ஆத்மாணந்த நிலையானது, அதுமிக நீர் யாபா?
பதில்: - இவன் உறக்கம் மெய்யவது என்னால்?
இவர்கீர் சிவகீரையாகிய/ஸ்வய நாற அபயநூலில்
பாடல்: 96 வது/பாடல் சரிது சிவகீரையுடன்,
உணர்ந்தோர் விதானில் மெய்யவாய்.



பாடல்
96

நாலகீழே மறவும்! 240
நாவகீதரவான,

மாயாபயம்!

தினைந்து பினை யகே.

நாம சே, ஐக ஜீவ,

அனைத்து கோநீறம் ஆகும்.

இந் கோநீறத்தை, அந்த மாயரவானது, தம்
மகன, மனதில் வைத்து விளையாடுகிறது.

இருமை யில்வா சுயூக்திசுனில் ஏகமாக,
இருக்கின்ற ஆன்மாவை தம்மிடக்கில்,
மருவியிடம் (மாயா) சக்தியினால் கனவின் கண்ணை
மன ஆகவாய்த் கோநீறியிடம் தீகியாவ,
பூவடிவம் உள்ள மய்யிரம்மயீகானை,
பூநீறிய தம் சக்தியினால், சித்கூல் போவாய்,
சரிவ! ஐக! ஜீவ! மற! வடிவமாகச்,
சக்சவமாம் விவகார தஸையில் கோணியும்.
உக்கருத்து:- நனவில, தூவ, சொயேந்தகும்!
மனமும் பின்னி பினைந்து, விளையாடி **வினை**யை,
தேடிக்கொள் கிறது.
கனவில, தீடகும் நாம சே சொயேவீக மும்,
மனமும் பின்னி பினைந்து, விளையாடுகிறது.
ஆவ் பினை உடல், **பிணையாக** கீழே
கிடப்பதால் **வினை** உருடம் கிடக்கிறது.



அகே யோவீ!

241

உன்னுள் உள்
ஆனீமாயும்!
மாயாவின் மனமுள்
இளைந்து விளைந்து
நனஅவ் நாமமுள் தூவ
நசாடுமங்கு சைத்து விளையாடுகிறது.
ஆறல்? இவ்விளையாட்டில்?

ஆறல்?

கணவு இவ்வாக, ஆழ்ந்த உறக்கத்தில்,
தூவ நாம முள் நசாடுமங்கு விலும், சூட்டுவதில்லை.
சூட்டும நாம முள் நசாடுமங்கு விலும், சூட்டுவதில்லை.
அதாவ் **வீணா** உறாடீயு! துணைக்கவியடுகிறது.

உறன் காரணம்?

உன் மனமரணது **ஆதிமாபுயன்** இறக்கிறது
கவந்து மயமாப விவிலி யென உணர்வாயாக.

இதை எகந்த சூயிடுகருக்கள் என்ருவீர்
தாலாதீத மரமரணது, இயக்கம் அநீநது
அம்பரம்! தம்நிச வாகிய, இயக்கம் உள்
மாயாவுடன்! இளைந்து விளைவுகறுவீர்;

நாமமு.ஜக.ஜ்வயர்யம் என்ன
உறவு உறயீய போக திவீகியும், உன் குமலீயுடுகிறது.

அகே யோவீ!



நாளை! 242

**ஸர்வம்
ஸங்கு!**

என்ற கிவயில் 10 ஸம்
 வினையி வினை உதரல்,
 அதை புண்ணிய பரமம்

என்ற கிவயதுண்பம் உண்டாகிய படிசய
 படுதிறவுக ஆனால் உரை ஸகயில் குனி

யர்/அம்ஸ ஆத்மா/புடன்;

மாயா/அம்ஸ மனம்! இதைத்
 வினை உதரல்,

வினை/அம்ஸந்ரம் கொள்க குடியாக,


கீடசும நாம ரூப. இக, ஜீவ, பரதீதி, தெய்வரீக
 தமக்குக் குறடும் உண்குண்கி கொள்கிறது,
 என்னை உண்குண்கி.

கூடே கூறியது **வ்யாய** அளவின் அருஷ்டியாகும்.


கீடே கூறியது **சுறிய** " " "

கூடே கூறியது மாயா வின் அருஷ்டி. கீடே கூறியது
 மாயாவின் மக்தை உய்மனதின் அருஷ்டியாகும்.
 அம்மாயாவல்

மாயாவோ மனமோ
 இக்க நாம ரூப இக ஜீவ கொற்ற விநியாபடானது
அம்மாபுள்ளி விநியாபடானல்
 என தெரிவாயாக.



சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்
சாஸ்திரம்



எல்லாம்! (243)

தீயே! உன்தீயே!
உனதே! என்னை!
நாசகர்த்துதவம்
மேலொல்கி இய்ய
துன்பம் எகட்டு
மேறானந்தம் சரத்தியமா

எல்லாம்
பின் அய்யம் அகிர்ச்சி யிலல்
ஒன்றே! அது அய்யம்! அது யாமே! என்னுறை
யென்றல் பிரம்மாணந்தம் இயன் அகியம்
பெருமாம்!

இந்த அம்மொய்யம்! புன் னீயம்! நானும் அல்ல
நமக்குடையது அல்ல. இவ்வியைடை

மனதை உடைய மந்திர மார்க்கடலும்.
நமக்கு உண்டாம். என்றே உய்யுடல்

உன் **சுக்குருநாதா** / இருமையுடன்
அவர்

அருமம் **பிரம்மார்ப்பணம்** / ஆரிய

எல்லாம் ஒன்றே! அது அய்யம்! யானும் அது! அது அய்யம்!
என்றதறி யிவ், நீயய அய்யம் வென்று அந்தரவி
முன்னைய, நாத்தியானமமை! யுரியாதய்யை
மனை! உவர்த்து பேரமைமை! மேலென்றிய

சாஸ்திரம் / யாவ் எரித்திய நீயமானம்

யின்பு ஒன்றென்றிய மேறானந்தம் பிரம்மாணந்தமாக
மற்றி விரும்புது நீயியம் அந்நீயியம் துன்ப
இருதிவகன் இல்லா உதவியும்
இருமது ஒன்றே நடையது நவம். 5
அதுயானம் அய்யம்! இது மந்தியம்

பய்யா.



நாமரூபே திக ஜீவ ஜோத்திரம்
 திண்பம் & துண்பம்
 ஒரு குண ஸ்ரீமதவரணி
 பேராணந்தமயம்
 எவ்வளம் முண்ணுகிய
 பரமே! பரமாதிய ருமே!
 என சப்தமரணே சகலமே இ சும்பு
 பிரம்மமரணநீ சநியமம்

1 இன்பம் & துன்பம் (பண்ணிய பாயம்)

நாமரூப! உவ! சூற்றம்! நடமு!
 வொன்! வொருள்! வொண் திண்பம்!
 இவைக றுடன், மனம்! பின்னிமி பிணை
 தாடும்.


2 பேராணந்தம்! (ஸத்தியதர்மம்)

நாம ரூப, ஸ்ரீமதவரணிடம்! மேலவ ருதுய, அனை
 துறையம், சர்வராய் பணமரக! விடநிசியில்,
 மனம்! அறிவாகும்! (ஸ்ரீமதவரணை) நுடிக
 யாமம்.

3 பிரம்மாணந்தம்!!!

நாமரூபே திக ஜீவர்கள், எவ்வளம் முண்ணுகிய நாமம்
 ஆகி, ஸ்ரீமதவரணை நாமம்! ஆகி, எவ்வளம் குண்ணு
 என்று, பிரம்மார்ப்பணம்! இயல்பாகவே சிவ்வித்து,
 அறிவே **பேறவாண!** நியமமம்.
 திருமதி குண்ணே! நடப்பது நவமே! பாயம்.
 சவயமமே! சதநீயம்! சிவ்வித்துமம்.

தேவநீடு ததுமெவன் சூயாநீடு
 தேவநீடு ததுமெவன் சூயாநீடு
 தேவநீடு ததுமெவன் சூயாநீடு
 தேவநீடு ததுமெவன் சூயாநீடு



நாடம் சூபு
 ஐக ஜீவ
 மொணி யொருநீ
 தேவநீடு ததுமெவன் சூயாநீடு
 ததுமெவன் சூயாநீடு
நாழி உணர்வு!
நாழி உணர்வு!


நம்பிக்கை!

A நாடம் சூபு, ஐக ஜீவ, உறவு, சூற்றம், நட்பு,
 சொந்த, புத்த, பாசம், பிணைப்பும், பாடும், படபடு,
 பதவி, பணம், கொள்கை, அபிமானம், என்
 நியைபில்; வாழ்க்கை வாழ்வதற்கு! என,
நம்பிக்கையுடன் வாழ்க்கை, சுவலம்!
சவலம்! சந்தேகம்! கொங்கம்! கலக்கமயம்!
 என் நியைபில்; புண்ணிய பாபங்களை தேடி,
 இன்பதுன்பத்தில் ஓடி, ஜான மரண

குழியில் விசுவாசம்

B ஏதேனும் ஒரு நாடம் சூபுள்ள, பூபகவாணம்
 முடிநம்பிக்கை வைத்து, சூயாநீடு நியைபில்
எல்லாம் தீய! எல்லாம் உணர்வு! எல்லாம் உணர்வு!
அசைக்க முடியாது! நம்பிக்கை வைத்து
 உங்கு உன் கார்மனம், உன் சூயாநீடு அகலாது,

மசம் அடியகவரனே நம் அம்மம்
 மரயரவேரன் பகவானே
 வசுமாதும் சந்திர
 மரயர்
 மரயர்
 மரயர்
 மரயர்



ளங்கே 246
 உன் ஸ்ரீபகவானே

ளங்கே உன் ஸ்ரீபகவானே ?? என் அறை கூவலி குழை.

அங்கு உன் தெய்வ நட்பிக் கையை அகறடிக்க தரும் பாடு ய குழை உன் களிர்மனையில் மாண்டனே! உன்பகவானிதீ கண்டதுண்டா?

வினா ஆவன் உரய் உமநகரையை கேட்டதுண்டா? இதே உம நகரையை சீர் வொருளி அயனிடம் இருந்து விளந் கியதுண்டா? அயன் தொடுக்ததுண்டா?

சுர்யாராய்மணம்! உதற்க ரக உதய்கிருயி? அகைத்து நாமமே வொருள்கரும! **வான்!** அம்மன வக் கை,

மறயவகை **ளங்கே** **மனவிந் கை**
 தான் சொந்திகம். இவ்வுவகின், யேநஸம் அகைந்தம்

நான் உனக்குகடுகிறேன் **வான்** நம்முட **அவன்** உன்! என் எளிமீ வொரு என் உன்னை உமநகரையில்

பட்டமம் பேரஜம்! கருங்கல்விய் வொஜம்! இருய் வொக.

சூர்வக் குகடுகும் **கூர்வம்** **அஸி**

அவனே! நியே அது என் அஸை பிரமீமநிசீ ச ய்க்கிலம்! அகைக்கடுடியரு, நகீபிக் கையிலி

வைராக்கியமாக இருவொக.



இது உணர்ச்சி
சூர் மணம்
பரிணாமம் என

247

உணர்ச்சியாக உயிர்
அனுபவம் அளிக்கும்

கொண்டிருக்கும் சேவியாழி
கருத்துரு ஆடிய மந்திரி கரு

வந்தவரிடமே சூர் களர்ச்சி உண்டாகும்
உயிர் உணர்ச்சி கருத்துரு

உ

பொருமை

சோதனையம்! உணர்ச்சியம்! உணர்ச்சியம்! உணர்ச்சியம்!

அவர்களுக்கும் அருகே ஆகவேண்டும். அய்யம்
அய்யம்! சோர்யம்! கவக்கம்! சந்திரமயம்! உணர்ச்சியம்!

நாஸ்யம் நயம்! என்மது மலகம் திரிபு கீழம்.

நாஸ்யம் நயம்! என்மது மலகம் திரிபு கீழம்.

நாஸ்யம் நயம்! என்மது மலகம் திரிபு கீழம்.



அது கிளவு! அது யாண்டு! யாண்டு அது! அது கிளவு!

அம் சூர்ச்சியில் அகியில், சகித்துக் கொள்!
விடக்கீ கொள்! பொருமை யாய் இருக்க சூர்ச்சிய

அம் சூர்ச்சியில், இறைமையம்! உணர்ச்சியம்
தூர்ச்சியில் உணர்ச்சியம்! உணர்ச்சியம்

அம் பொருமை யாய், இறைமையம்! உணர்ச்சியம்

பொருமை யாய் நண்பன் - பொருமை யாய் மனைகயன்




வாக்கே 249

வாக்கீகையாக
 அமைவதால் உண்
 வாக்கிவி சாயலாக
 ருதயாக கிருக்க
 வேண்டும் வாக்கை
 வெளியில் விடுவத
 னர் சாந்நயாக்கித் தொரு
 எதற்கு கைகளை மூடும் அல்லது அவசர
 ஆகவே மடபடிகளை வாக்கி விடுவதென்றும்.

பணிமுடி & நனிமுடி!

உலாவ பணிந்கால் **வினை** மாறும்.
 மாறும் என்ருல், வினையின் பார அழுத்தம் குறையும்.
 மனம் கனிந்தால் உண்மையில் கருணையின் கருத்தும்
வாக்கம்! இறை உணர்வும் & இன் சொல்லும்!
 இறைத்து வந்தால், மனமும் & வாக்கும்! கனிவிலுது
 ருளமயமுன்புமும் கிவயல், மனேகரமும் அடியும்.
 மனேகரமும்! அடியும் என்ருல் **நாமருபு!**
 இத ஐய, உறவு ஆற்றும், இவற்றின் பரமபிணியின்.
எண்ணம்! சொல்! செயல்!!!
 ஆகிய இம்மூன்றின் கிரியை, பிராப்தம்
சுகமான! நடைபயிற்வு முடிவுறும்.
ஆதாமிய! கர்மர உகரடரவு.
 வினை & மனம் பக்குவப்பட்டு, அமை அடிவது என்ருல்,
 உடலில் மனியும்! உண்மையில் கருணையும் வேண்டும்.



உன் வாக்கீ! ஆண்! பெண்! 250
 இருயாலமையும் முறையாக அய்யா!
 டாடி என்மதாடி வேண்டாம்.

அம்மா! மெய்யி என்ற
 அம்மி ஆட்குக்கள் வேண்டாம்
 என் அண்டிகரல் அய்யாக்கோ

சொந்த பந்தயாச மிழைப்புகள் அய்யாக்கோ

5 எவ்வோரும் **நாய்மேலே நம்மவை**

மேயாசையின் மண்! பெண்! பெண்!

மொத்த உருவமான துரியேரகனனுக்கு, இவ்

புறவல் **நாய்வார்** உருவம் இவ்வி.

ஸத்திய தர்மமே ஒருருவாணா

தர்ம குக்கு! இவ் புறவல் **கெட்டவார்** உருவம்

இவ்விருவரும், கண்டதும்! கெட்டதும்! சுவைக்கவும்

ஆள உலக ஜீவ கோழிகளே! உலகு உலகு வீவ

எவ்வாறும் இயக்கம் அன்று **யாழக** மென் னாக

உணர்ந்ததும், எவ்வாறும் இயக்கம் உட்கார் பிழைக்கவாணி

மொருளாகவும்! அவன் கியக்கமாதவும்! உணர்ந்ததும்

எவ்வோரும் நவீன வந்தாராகவும்! நம்மவர்களுக்கவும்
 ஆகவும் அடியும்! சிக்கவும் அடியும்



தூவம்:- கிது 251

பஞ்சிகிருதம்

பணியை மட்ட

ஒர் பதுமைதாரின்

தேய்தல் ஆகும்.

கதை சுவரணைகள்

என்னும் சொல்வளம். இங்கு வரிசை
புகட்டுவதுவும் பயன்படும்.

முடிவுரை

அடியவர்க்கும் அடியவரை, புலமா!

சுவ ஆக்கியதற்குப் பயிர்கள்!

மொழி

கிது அடகுடிகளும் ஆகும்.
காரணத்தில்! மறைவரலும்!

அனைத்து சேதசக்திகளும், இவ்வாதகமரை,

இயல்பு


சொழிமேற்கள் அனைத்தும் அடங்கும்.
கிது யோநாமாயாறின்! ^{தேய்தல்} கள் ஆகும்.

கிது பரமீ! யோநாமாயாசும்பநீகம் ஆகும்.

கிது மெய்யே! ஒன்றிவந்தான் உரை அடியும்.

வகாரணம்


கிது திரிகர்த்தாகங்கள்!
கிது சூட்சுமம் ஆகும்.



இது பரம அம்சம் கெரண்ட, பரீயக வரலும்!
வேநமாயாவும் இறைநீடு ஒன்றும்.
 இதுசாட்சி சசாவு அறிவின் அம்சம்

③ இது நாறணம் காரியம் அம்சம். இது
நாஸ சசாவுநிகழ்ச்சியர மும். ஜீவ!
 சசாவுபங்க ளின், சேகரசகீரியுடனி சபடிம,
 ஒன்றும்.
 இதுவும் பா அம்சம் கெரண்ட, இவராத்மாவும்

மணம் மண அம்சம் விஷ்ணுமாயாவும்!
 இறைநீடு நுலியாகும். இது வீண சம் பநீடு
நாஸ. ஜீவ. காட்சி (நாம மயம்)
 நுலியரமும். இதை காரியம்! புண்ணியமாயும்!
 இன்ன மற னைமும்



மேலே நிதியில்
 இது உடையது. (253)
 அறிவின் சூழி
 யில்மடல்களும் அடியும்.
 அநிதிட்கமம்:- இது

அறிவு

ஆக இரண்டு மடல்கள் இரண்டு
 உதவியும் அறியும் அல்லாததளும்.

① **இது பேரறிவு** | மடல்கள் உண்டாகுதலும்

② **இது அறிவு** | உணர்வும் & காரணமும்!
 பேசவும்! உதவி செய்து கொள்ளவும் அடியும்!

③ **இது மனதாள்** | அகரவது கண்கள்! காதுகள்!
 நாசி! வாய்! தூவம்! இவைகளின் சூறையே,

தூண்பும்! கேட்கவும்! நுகரவும்! வாங்குகவும்
 சுறைய! நீயறிசும்! ஆகிய இத்தகையம், **வா**

& வாங்குக | வடிவ விளக்கம் கொடுக்கவேண்டும்.

மேலே உள்ளியல்மேலே நிதியில், ஐந்தினையும்,
 விளக்கம் செய்துவிடுகின்ற, எந்தையும் உணர்வையென,

நமதுமும்! நமது அடியும்! இல்லியறும்,
 நமதுவும் அடியறது! உத்தியும் அடியறது!




இது பேரறிவின்
 இனக்கவள் 254
 கருக்குமட்டு
ஆய்யாஸ்
 மட்டுமே உரை குடியும்
 கவீடு சூரியன் கிழி தர் ஸம்ம
 ரண்மம், சூரியன் கிழி ஸம்மம்! அல்லது
 மெய் யுணர்வு என்மட்டுமே நொலி வலமம்.

ஆறவி அறிவு சொடுமமானைவர்களுக்கு.

விக்கினுள் உரை விருகடிக்கையம்!
யாவிடீ என்! ஆறவி உரை வெண்ணை & எண்ணை
 இவைகளை, மெலேகைய இக்கிழி ஆம், **நான்**
சூடியாவிட்டேனும், அமைகி, உரை
நமே குடியும்.

ஆறவி பேரறிவாகவே! இரம்மவர்களுக்கு,
மெலேகைய இரண்டுக் கையை கிவி, அமைகி
ஸ்திதியம். இதன்காரணம்:

குறைக்கு அன்னியமாய், எவரும்! எதுவும்/இவ்வு
நான் தாராய்! அருவாகவே
இரம்மவர்களாகும். கவீடு மெல், விளக்கம்
தர யாரியம் கிவி. வாக்கும் கிவி.



பிரளய அதிவு

பூமிபூமம்! 255
மற்றும் அனைத்து
உலகம் அண்டங்கள்
என்பவற்றி லும்
மேலவகுந்த வாரியான

நாமரூப / அனைத்து

தேவநீரநிக நூல், சூர்வநாசனாகி,
கடயம் ஒரு நியமாவ் அகிபுரளும்.

பூமம் ஐயனே! **பூமம்** / இனி உன்

கேள் விதனும்! **அதிவாகிய அயன்**

கியக்கமற்றனினும்; கியக்க நன்ற ஒருவ னும்

புதுலி வரிவழவி.வி சிவன்க.


உன் கேள் வி :— தாந்தளி ன் (தந்திரநதய
வசாவது வரவின்) தோற்றக்கிவ், வரும்
வரிடி வாக்கு! வடிவம் தாவக்கிடு
உபபட்டதா? அவ்வது மறை யகிபுரயகர?

புதுலி :— **காமம்** / கடந்த சூன்ருனது.

கமக்கித் **காமே** / தாவக்கிடு, உற்பகக்கித்

நகரண்க் தன்மையால்; அதனுடைய தோற்ற

மரகிய, கியமோதைய **ராமம்** / இனிவரும்



மறைய 256

யிறைய அழியு

எனைய அழியு
புறண்டவங்களுக்கும்
அண்டகோள்களுக்கும்!

சூரிய சந்திரமரதி நகர
கதி அமைகரும் சூரியனை

சுட்டவர்களுக்கும் தடவம் துல்லாமல் சர்வ
நரசமரதி, அழிந்தமறையந்தவிரவுகருமை

ஆர்ஜயம்/நாமநயம்!

யாய்யே! ஆறல் 00000000

வாரி! காவக்கால் அடியும்! ஆறல் 000000

வாங்கு! 48 சதுர்யுதம் மாரபு.

மறையபுது அங்கு பதியன யசையன இல்லலகில்லி.

வாரி :- யுக்கவாணின் யோகமாயர சம்யநீகம்
கொண்டகாலம்

வாக்கு :- யுக்கின் யோகமாயர சம்யநீகம்
கொண்டகாலம்

சூரியவாரு சதுர்யு தத்தியும் **தோற்றம்!**

மடலும் மறையும்/மறையுமும் ஆறல் **இவ்வ**

மறையுமும் மறையுமும் இலீலும் ஆறல் **வாரி** வடிவம்
யாரமல | எண் ணியில் மறநீறி அமைக்கப்பட்டும்
ஆறல் கருத்துக்கள் மாரபு




யுதாநீகர 257
பரமயுக்தி.

தினிகரீகீதாநீகரீயு,
அவர்கன் யுதாநீ
நானமகிய சூறைய

ஸயன்! ஸரி! ஸரன்!
என்ற பம்பனி தாநீகரீயி, ஒரும்கி
ஒய்யு மையுகிருகர். பிஷ்ய

2. கேள்வி :- சுவரகஸ்யம் என்பது,
சுவரமருமாண் பாரீயுகிக்கு, ரொண்டகரக
கேள்விப் படுகிறோம். ஸந்தரய 6 சயதாமக்
கரிஜம், அலீல அலீல, ஆதாரமீகரிஜம்!
இது சுவரகஸ்யம் ஒன்றே ஆதாரம் என்கலீ,
தினிகரீகீதாநீகரீயி, கேள்விநீகரீயி குமுண்,
சுவரகஸ்யம் உண்டா? நாமீகரீ ஆதாரம்
ஸந்தரயுகரீயி உண்டா?

பதில் :- இது கேள்வி ரகஸ்யமாமும்.
ஒய்யொரு யுகரீயிஜம் யாயு! அக்கினி! ஜவம்!
பிடுகிய! இவை நான்கினி குரியில்! அக்ரீயு
உண்டு. ஆதர், இநீத ஆய்யொ! ஸந்தரயம்
கேடாது கேடா அண்டமீகரீயு! கூர்ய
சந்தரயுகரீயி மாயு! அக்ரீயுகரீயி மாயு!
இலீயி. ஆதர் அக்ரீயு என



அருத்தியக் குடம்

குருடி அயின்

மோது, மயிபடிடுகி
குருக்களோ! அங்
படிபடி வெநிபிபடாகி

யின் மாயமயம் செது
தன்கொரியங்கிள அயல்
பாகபடி செய்யம் அங்கு அதனிமண குடி
குனி குரகுரர உரிமயபடைகொடயின்

எனக்கீ குருக்கீ குருது, என் குல் குரவற உர்கீ
கங்கரும்! தீவ குநீரங்கரும்!

மறையுமீ / குவ மாறும்!

யின் மறு யுகக்கீலீ, படிமீபடி யாக மறையுக்கீ
குரனீயும்!


குவக எரிநீ கக்கீகக்கீ களான பிறமீமணீ!
நாராயணனீ! குவ வெருமணீ! அகிய குவகூம்,

குடசமீ / அககுடசமீ

அகிவிருகுருக்கீகள்! என் வெருகூன் கொள்ள குவகூம்
அகாவது அம் குவகூம்! குறையு மயனி! ஹரி!
ஹனீ! என் கு **முயக்கீயி** / குருக்கீ

கொள்கிருக்கீகள்! என் வெருகூன் கொள்கீயி குவகூம்
அகுவ உரும் யுக குருகூ அயின்! அறமீமணீ
குரபடி வெநிபிபடாகி) விருகு குக்கீகள்


மேலுப குருகூய குவகூம், மயாகாரணம் க்கூம்.
இவர்கீ குவகூம் திரண கக்கீகர அகிகுருக்கீகள்.



யதார்த்தநெயிர்
 நயன் கவி 259

மலையாளம் உணர்வு.
 மறைத் திருநாட்டியம்
 அண்டவிகள்களாகி
 உணர்வு. சிவநீர் திரி
 கந்தகரக்க ருள் அயநிள்
 திருநாட்டிய அகத்திருநாட்டிய
 மடம் (அகத்திருநாட்டிய கோழி ருள்) மலையாளம்
 அகத்திருநாட்டியம் உணர்வு. இவ்வகையாகியும்.

இவ்வாறு என் கந்தகரக்களினிற் றிடு இடுக்க,
 இந்
சிவநயன்யம்!
 என்யது **பிரம்மநயன்யம்!** ஆண்!
 அகத்திருநாட்டியம் இடுக்கியும்! அகத்திருநாட்டியம்
 தருவிய மயநயன்யம் இடுக்கியும் உருவிய உருவிய
 என்யும் இதுவே **ஆகத்திருநாட்டியம்**
 என்யும் பரிசுடரகத்திருநாட்டியம் இடுக்கியும்
 திரிகந்தகரக்க ருள் இதுவே **பிரம்ம** நயன்யம்
 இவ்வகைய சௌநயன்யம் திரிகந்தகரக்களாகும்.
 இவ்வகையம் இவ்வகையம் திரிகந்தகரக்க ருள் இடுக்கியும்
 திரிகந்தகரக்களாகும் இவ்வகையம் **நாமநயன்யம்!**
 இது இவ்வகையம் திரிகந்தகரக்க ருள் இடுக்கியும்
 நயன்யம்.



மஹாமஹிமைய

ஆடிவிலி 260

மஞ்சயூதமீகரூம்

இவ்வாகத்ரிலியலீ,

சுதீக சூன்யம் என,

அநியாகோர் சொலீவரீ,

அணநீக கோடி கோடி, சூன்யம் பிறதரமாமீ

அகண்டம் பேறொ றியாயீ, தரணீகர உலீ

நரமே அகூயாக இலீயம் போமீ.

இதீக சிவரகஸீயதீதை நீ இவமெ ரூமரணீ!
 அமீலி கைகீ கு, உபகோசம் செயீகரீ ரணீயூ
 கலகீகீநீ கு உபமடீட **புகருவ!** ஆணீம
 கீக ரூகீகரக தகர ரூமீகீவீ சொலீலீ சிவரீகரீ
 துடைதீ கோதீ யூலீ ருலீயரமீலீ சுககல,
 இவரகஸீயம் எனீயது திரிகரீகீகரகீகரூகீகரூ
 அம்மரல் மடீட தரகயம் ரகரணீ ரவரமீ.

இரிகரீகீகரகீகரணீ! உணீ மை சொகூமமரகயமீ
 ரகரணீ ரவரமீ.

ஸுதீகருவ! சொகூமமரகயமீ மூலமரணீ தரீ
 மரயீவரக அரீகரூகீகரூ.

ராயீ! கோமீரமீ கோரமீ! குணநிலமீகீகீயமீ!

காயீ! கோரமீ நிவரீகீகீயமீ **ஆவனி முகீ!**

பூணீயை! சூகீகீ கோரணீ ஆரமீ. இகிலீ உரீ ரு,
 கோவரகஸீயம் எனீ ரவணீ ருவி :- எம் உமய!

கிரேகரயம **ராமயீ நாராமயீ!** காவகரை
 ரகரணீயமயீ ரூடீயகர ரூமீ.



பிறமீல மகனியம் என்ரு

அவரகலிய (26)

நாயாகிய

அக்க குன்றே ஆகி

வேதாந்த தூலி!

என ஸப்த நிஷிகரம்

மந்திரம் ஆதிபந் டமரம்

மாக்கரும் மகனீய தேஸ்விமீயகெரும்
அவலே அக்க ஏறையின் ம்வய அலபவம்
ஆருமீ.

மந்திரம் முந்தைய, ஹிருக யுகக் கிலம்!

திரேகாயக மரதிவரை யிலம்! **யாம்!**

அநுபாசனே! அருக் கேரம்! அய்லக

எம் வரவு அங்கு கேறைய குலீயி. என்மதை

ஸ்ரீமணாள்தன் வரயிவரக அநி கெரும்.

திரேகாயக முடிவு! துமரமர யகம் முழுணம்!

தலியக மு குணம்! ஆகிய அக்க முன்றிலம் **நம்**

வரயுளட்கநிலை! ஆண் என,


ஸ்ரீமணாள்தனின் வரயிவரக அநி கெரும்.

கு கேள்வி:— மந்திரம் ஆகாரவீக னிலி,
கண்ணீ குலீயே. துமரமர யக கடைசியில் பந்தயணை

மந்திரம் 6 ஆகாரவீக னிலி/அந்த ஸப்த குண

குந்தியை, ஆகாய அருந்தது? அதமலு

குறை க குறை வயன்ற நிலையிலி



சிவமகஸ்ய **262**

நம்பிக்கையின்

பக்குவ ஆன்மாதீகம்

அவர்கள் விரியும்!

மனமும்! கருதும்!

இயல்பும்! நம்புகண்டும்.

அவை திரண்டையும், அழித்து நாமம் செய்ய
எமக்கு உரியானால் அமலியம் தேவையே.

புதில் :- யுகங்கள் நான்கும் மாறு! மாறு!

உருவது இயல்பு! ஆதல் திரிகர்க்கீகர்கள்!

மேலும் **48** சதாயகம் உரை, மாறு உதும்

மறை உதும் இயல்பு. அந்த யுகாந்தரையிரைய

காவதில் மடமும், நாம் கோடை காவதில்,

உடைய! கொடைக்கானல்! போய் ஓய்வு

எடுப்பது போன்று திரிகர்க்கீகர்க்கும்! அவர்கள்

ஸ்ரீவராய்! ஹயன்! ஹரி!


ஹயன்! ஆகிய கிடங்களில் சென்று,

ஆய்வு! மறுவகுப்பின் என்றும், **48** உது

ஆகாயம் உரையமாகிய **மறைப்பி** மறைய

காவதில் மடமேசன் உடையார்

ஓடுகிவிடுகிறார்கள் என்று, சிந்திப்பவர்கள்
வாயிவாக அறிவிக்கும்.



ஆகவேதான் (263)
எம் கண்ணின்

மாயாபைவடிவம்
புதுக்கிவிட்டு அயன்
விரியாபைவைத்துவை!

உருவகீதகரணீடோம்

எம் விரியாபைவடிவமேயேதவந் குருவிகடுகரை
மறைமயாபைவடிவம், யோகமாயவடிவம்.

ஆகவே புவீசொரு யுகரகீதிர பிரளயகீதிரம்
ஹிருக யுக சரமம்பகீதிரம். யோகீதம்
வரவும் இவ்வமம் இருமீபைவடிவை உடைய
வர்காரணம், பிரமம்மம்! நாராயணம்! சுவரணம்
ஆகிய இவருமம். அசர்கருகீதிரம்
வரவும்! இருமீபைவடிவம்! உடையவர்காரணம்
மறையு! இவ்வசர்காரணம் விதயகன்!
ஸ்ரீ முருகன்! ஆகிய இருவருமம். அசர்கருகீதிரம்,
வரவும்! இருமீபைவடிவம்! மறையு! உடையவர்காரணம்
ஸ்ரீநாமமம்! ஸ்ரீ கிருஷ்ணமம்! குறிப்பிட்ட
காவல்களில், **பிரளயகீதிரம்!**

வந்தது, அவ்வாறீ காரியங்களில், பூவீகாத
யாரகீதிரிகளீ என, ஸ்ரீமூரணீகனினீ உறயகாத
அநிசுகமம் அதுமயம், யுகங்களீ மறையடிவது
தேவீகர்களீ மறையடிவது அனை?



மலேசனி & 264
 ஸயன்! ஸரி!
 ஸரனி! திவைகளி
 நாமடுவல் மயகுத
 பாறைகள் சிவனுபோல்
 மேலம் அனேகபாறை
 களி சூனநாக சூளிவிபி
 மடுகடுவல். இதன் காரணமாக
 விளக்க வர்த்தில் வரியும் உல்கி.


தாவலும்! அலர்களி இயக்கலும்! அதுசெய்ய
நிலை தண்டு சிறு **வேறு** படை! **மாறு** படரது!
 குறிப்ப :- வேறுபட்டால் உல்க குடியும்.

மறையுபட்டால் உல்க குடியும். என உரைபுலம்.
 இனி உல்க கேள்வி யின் பதிசுக் கேளாய் :-

எம் வேறும் :- **தோறு** குணநிலை!
கூயி தோறு குண சர்வநாசம்!
ஜெயன் முக்தி யின் திருவுகோலாகவும்!

இருப்பதால். ஒவ்வொரு சதிரியுக்கீ தினை
 கடைசியில் எம் தண்ணை அலகுறவல் செய்

புதரல் :- குறிப்ப :- மறையும் அனைவரும் **மாயா**
வை மட்டும் உடைய வர்க ளாகும்.
 தண்ணை மட்டும் **மாயா** ஜநாயம்!
மாயா வும் விளையாட்டும் உடையவாக



இவைகளை 265

ஸப்த ரிஷிகள்

ஆனந்தாகபுலம்

நாம சேஷம் பெண்பலகை

மேலும் அனைத்துமேல்

மாக்கள் ஆனந்தாகபுலம்

உயர்களைப் பரமஸ்ரீ

இயல்பாகவே உடையவர்களா

தமது தோள்விப்படுகிறோம். இவர்கள் சூரியன்

பரதேவியாக இந்த விஷயமும், திடுக்கிடும் உணர்வு

அவர்கள் சூரியமாக அழிகிறோம்.

இருப்பதால், என் கண்ணை நேரே

நாடகம்

உறவினரம், உயர்ந்த சூழலியாக

வைக்கிறீர்கள். இதை என்ன சூழலினர்களை
உறவினர்களை தேர்வியப்படுகிறீர்கள்.

4) **தேர்வு:** - ஸப்த ரிஷி/மண்டலம் என்
பதில், உயிர்த் தீர்/விந் தாக்கித்தீர்/

அர்த்தினி! ஆங்கிலம்/ அகந்தியர்/ என்,
இயல்பாகவே உறவினரம். ஆனந்தாகபுலம்

இயல்பாகவே, ஸப்த ரிஷிகள்/ என் உறவினர்கள்

பிரம்மமாகிய உறவினரம்?


பதில்:- இது **பிரம்ம** நமஸ்யம் ஆகும்.

இதன் உண்மை என்ன உணர்வு????????

ஹிஸ்துயுகம் ஆரம்பத்தில்

தாவரத்தின் பரம தமது கருவியை உயிரினத்தை

ஆக்கித் தரணம் டிரூட்டி உறவினரம், சூரியனர்கள்



சுரீதீதகீகர்
ஸ்ரீமகமரணி 266

பக & மர/சூகீகாயை
அடையுமீ நுமிதீகம்!
மனிதனுக்கு மட மெ
உம் வடிவத்தை கொடுக்கான்

அடையுமீ பக & மர/சூகீகாயை
அடையுமீகரக, தம் அகீஸ **மனித**

சொல்லீயர் அய்யடி சூனலியே, மணீனே

இனீதீது, மினைதீது **பாணமகர்** ஆம்

திலியாமம் • இயமனாகனி வீ **ஒன்றே**

மடமேஸ்வரன் ஆம். ,, **முற்று**

யயன்/நனி/ஹரன் ஆம். ,, **ஏழு!**

ஸ்ரீஸயீதரிஷிகனிஸ் **ஆரம்ப!** தேமீநடே ஆம்.

ஆகவே இவை அனைத்தும், காலமகீதமரமொடியும்!

சுவைகருகீடு உண்டு! எண் **இருபது** ஆம்


உண்டு • வேறு எதுவும் இல்லை யென்பது!

ஸ்ரீமகானீகனிஸ் உரகீகரமம் பின் **காமம்** எழுதவாகவும் ஆகவே

தாமரவும் மீள்வகயவலிவீ. மணீனிகீகயும்



வடிவமைப்பு
பக்கவாறுகிடு 267



கொடுக்காண் ஏனை
ஸ்ரீமஹானிகர் வாழ்
காசு உணடும் போது
பந்தலும் ஸ்ரீமகவரமும்
குணேன என்பது உண்மையாகி
ஆறா வேறுமை தேவநீருக் கரமணம்:-
விளையுது அதன் கியக்கமும்! ஆகவே என
ஏனை வேண்டும்


ஸ்ரீமகவரமும், மேலும் மேலும், அனை
இந்திய மாணாறுகள் தேவநீருண் அறையகள்
அனைதும் (500 to 1000) மறைத்து
கூடும்! ஆகும். இவர்கள்! யோகமாயாவி

ஸ்ரீ தேவநீரும் உட்கும் பெறுகிறார்கள்
அங்குதரன், ஸ்ரீதரிஜிகரிடம்!

பாபம் / தேட்டாக நல்லிக் கொள்கிறார்கள்.

இவர்கள் அனைதும், பேருயிவு சொடுபமாகவே
கொள்கிறார்கள். கோநீரும் (கொடிய) உண்டு.
நாமமும் இவ்வ. ஆகவே இவர்கள், சூரி
தரீதிகாக்கினிஸ் ருயியால், பிரமம் சிடுஷ்டிக்

அய்யரல் பட்டவர்கள்! என்னு ஸ்ரீமஹான
தன் உறயிவாக, அநிகிடுமும், திரிதரீதிகாக்க
வடிவம் பெறும் போதுதான், இவர்களும்
வடிவம் பெற்றுதாக அநிகிடுமும்.



ஸ்ரீநாமன் காவத்திலீ

குறேகா யக்கினி

268

வாழ்த்தவர்கள்

ஸ்ரீ ஸ்ரீ கீதகீதகளை!

அவர்கள் மன்னர்கள்

அவ்வென்பதே நத்தியம்

தலியக ஸ்ரீ ஸ்ரீ மன்னர்கள் அவர்களின் மன்னர்கள்

எனது உயர்வு இயல்பு தாரணம்

பிரம்மா

அதன்மீது கௌரவம், இவர்கள் பத்தியே நமம்
மற்றும், அனைத்தும் நாமமே நமது
மீதம் என அறிவோம்.

ஆமாம் கையே **பிரம்மா!** நமதுமே

புவருடைய (ஸ்திரிவிதானில் சுவருடைய)

நாமரை எழுதி விட்டாய். நமதுமே சாவு.

இந்த உயர்க்கு எழுது **அருகதை**

அனுப்புகிறீயா அகவை இந்த உயரையை


மன்னர்கள் மன்னர்கள், உங்கள் அறிவாரின்,
திருவடிகளிலும், மன்னர்களின் கருகிலும்.

நீங்கள் கூறும் நாமமே கீதகளை உங்கள்
ஸ்ரீ ஸ்ரீ யாதுவத்திலும், அருகதைகளிலும்!

கூறும் மன்னர்கள் அருகிலும்.

அவ்வீ அக்கரவத்திலீ உள் ஈ இதை யிரும்

நமதுமே என, ஸ்ரீ ஸ்ரீ மன்னர்கள் சொல்ல வேண்டுகோள்.



ஸ்ரீ இவ பெருமான்
ஸ்ரீ அம் பிணைக்கு 269

அவரகஸ்யம் உப தேசம்
செய்தார் என்ற கதை!

சுதப்பிரம்மம்

அவதளம் செய்தார் எப்போது
பாவன சூழாத சாட்புத் தரடம் கதைகளும்
அதன் கிவதகஸ்யம் சீர்தி உலகாதகநூல்

5 உன் கேள்வி :- ஸ்ரீருகு யுத ஸ்ரீமநாஸீ


களி ராணகு ஸ்ரீமபிமம் போது மணிச உருவம்
தானே? தினி கரீதகரீகருமம்? ? ? ? ?
அந்த திரிகரீதகரீகருமம்! மணிசுறுக்கு
குணது உருவத்தை! கொடுக்ககரீகருமம் தானே,
தரங்கன் மடல் கனில் படிக்கி டுருமம்?
அப்படியானால் இவரீகரீ கு? தி என்ன?

பதிலி :- தினிகரீதகரீகருமம், **முனைக!**
வடிவில்கரண இகூகரீகரீகள் என்யிதை
மொல்லம் போது :- இதை இய்யடி உணையம்

A ஸ்ரீபகவானுணவன் சூம்மை அடைவதரி
தாத, சும்மரல் உண்டாக்கியி பட்ட

பக்கறுக்கு (மணம்யடைக்கவறுக்கு)

பதகுத்தியோ? பரகுத்தியோ? வித்தியாவதரி
தான்! வடிவத்தை கொடுக்கரண இது உண்மை




முகூர்த்த குறியீடு :-
 ஓவியாரு சதுர் (270)
 யுக கடைசியிலும்
 குறையே, பிரம்மணீ!
 நாமாயணம்/சுவயம்புரம்
 உயயகனி / முருகனி!
 அகிய ஜல ரூபக் குணசூரிய
 சுவயம்புரமாய, ஸயஸ்ஸநிபுரணி! எண்குண
 நியக் குருவதி கிளிபி மாறு கிஸ் பெறுகிருகிர்.

இந்த மக்த உம் அறிவு! சொருமனை
 மடியால் **தாம்!** அறிவு நீயகவாண்

சொருமகிலியினி, கமது முக்திக் கரகவுழ்!
 கமது மக்திக் கரகவுழ்/ **தம்!** வடிவக் கை
 ஸ்ரீயகவரனுக்கிடு கொடுகெரண் ஈற உரை
 வேணீ மெஃ
 அகலபொந் ஹிருகயக ஸய்தரிஷிக ருமீ!
 மநீயும் ஸ்ரீமஹாக்கமக்கருமீ. ஆரம்ப

அருப்பு நுலியாணம் தன் எணீயும்
 மின் **அயக்க** நுலியாணம்/ **மணித** வடிவம்/

எணீயும் 9 - ஈற வேணீமெஃ ஆதல் அயர்கிர்!
 அனைமருமீ **நிபிக் குணம்** சொருமம் எணீயு உண்மை
 ஆதல் அனைமருமீ **வகஸ்க் வகுணம்**
 சொருமிகிர் எணீயு, பேசய் யடுகிறதும் அகலவு
 இதை பிரம்ம உகஸ்யம் எணீ ருநீகிர் ஸ்ரீமஹாணீகிர்.



யின் அடைய
 உருவீ சூர் 271
 யுக்கூர்
 இடம் & தரவம்
 அறிந்து ஓய்வொடு
 உருவீ அயறவர்
 தேவநீந்தை அடையக்
 கொள்கிறீர் னர். ஆறர்
 மறையு என்த அதுயு கயநீகருக்கூர்
 குடுக்கூர் என்த சூடுயு 2 2 னீடு

6 கேள்வி :- திரேகாயுக கடைசியில்

அரசர் ஆட்சி ஆரம்பம் சூனியானடைநீளது.
நீராமனுக்கு இதரையர் சூரியவம்சம்
எனயும் இரு! இஷ்டயாடு என்தருவ
தரிமம்! அதுவு அக்கமீ பட்டகாத தெரிவிறு
அய்யோக மண்ணர் ஆட்சி உண்டா?
இல்லியா?

பதில் :- குறிப்பாக நீராமரணீதர்!
எனின தொல்குருக்கர் என்கூல்
ஹிருத யுகம் = மலகீதுக்கர்!

திரேகாயுகம் கடைசி! தவாமற யுகமுண் பறதி
இக்கரவநீகரிவ்வாழ் நீதயர் கர் எண்ணிக்
யிக யிக யிக யிக, குறையா மும் கை
மேலும் அக்கரவநீகரிவ் மண்ணர் கர்!
என்து தொல்கு முடியறும் தொல்கு கியவறது
மெருவீ பாழும் யுககூறு அய்யண்ணீகரோ



ஸபீதரிஷிகரூம் 272
 மநி நுயல்
 அனைக ஸ்ரீமஹாத்மகை
 ரூம்/யாநாநக னாக
 தோஸ்திய நஸியால்,
 நாமமேயம் இலீவாததன்
 மையால், அவர்க ரூக ரூகை
 நாமமேயம் இலீவா பிண்கிரி
 கருகநகை ரூம் நாமமேயம் மெறுகீ வேறு
 இலீவா ரூம் நாமமேயம் மெறுகிரீகர்.
 ஆகவே?

தோடி! குறைவிகன் இலீவாத கன்மையால்
 எல்லோரும், மன்னர்கன் அலீவ உய அலீவ.

” **யந்மஹாஸிகளா** / ஆகவே

ஆகவே அமசாடகி என சொல்ல உடனூ.


அதை **மாசாசு** (ஸ்ரீமகவரண்) குலி,

என்றுக ரண் சொல்ல சூசூயம் சொல்ல வேண்டும்.

இரகு! **இஷ்மாடு!** என்மவர்கன் எல்லாம்
 மன்னர்கன் அலீவம் அவர்கன் ஸ்ரீமஹாத்மகை.

மொதுவாக **மணம்!** மடைகீ மணிகளை
 இலீவாத கரவம் ஆகவே. எங்கேயென ஏண்டு
 ரண்டு கருகநகை, கருகலாம். எல்லோரும்

அறிவு! மொமேயான வர்களை எல்லோரும்
 ஸ்ரீமகவரண்டன் **தோடி!** மொமேயான
 வர்களைகவே கருகநகை. ஆகவே



எய்த நிரவிதனும் (27)

திரிகவிதோக்கனும்

மன்தும் அக்கால

நீயுறவகீமனக்கனும்

காலநகீமனவர்கன்

என்துநீ சூதியுறவர்கன்

வாயிவர்க அறிகிடுமும் அயர்கன் மறமனை

திருவழிக்கு அயர்வியல் பறஅயர்வியல்

மறமனை மறமனை

அகநானூறு

எங்கேயோ ஓன்றி

ரண்டு, கோநன் தும். அறையகன் நீயகவறனுமீ!

நீயுறவர்கனும்! அயர்கன் கியக்கநிடு

கண்டு, அய்வேறகக்கிய்வேறு, அய்கிடு

துடைகிடு விடுவர்கன் மேலும் கிடுக

நீயுறவர்கனும், விண்ணு வக கோவர்க

கனும்! மறமனை கிய வக மடர்மனை

அறையகன், இன்றைய கவியக நீயுறவர்கன்

நீயுறவர்கனும்! புறானக கனககன்!

இடுககசமகிய நறமறயனும் புறானகும்!

சூகிய அககீறக யும், அடுடைய புடுவிகன் மை

யறல்

கவியக கோவர குணங்கன்ரல் திரகிடு எகிடு

மறமனை கெறண்டர்கன். அயர்கன்

இய்யகிடுகறன், மறமனை வேணும் என்பது

கவியகும்! கியகியமறனும்

நாலங்கன்மறவறம். காலகிடுகன்மறமனை

அது! என்தும்! இன்தும்! புறானகனும்!

இடுக கிடுக என்படுக ஸூகியம்.



மலேசனி! கியகீகம்
 அநீற கனீ மையரல்
யர சொபேமாந 274
 கொள்ளலாம்.
 கிரிகரீக்காகீக னாந
 பிறமீண்! நாராயணன்!
 சிவமாமூண்! சுகியொறை
 கரீக்காகீக னாத ரீதராள தேவண்டாம்.
 அம் சீவரையுமீ, ஸத்திரொவாது! கொள்ளலாம்

மஹாதீரீ! அகியதிகிய

மலேசனம் நாம் அலீவ. நம் சீடையது
 மஹாதீரீ சிருஷ்டிக நாம் அலீவ.

ஜகதீரீ! அகியதிக னான,

திரிகரீக்காகீக நாம் அலீவ.

ஜகமூ, ஜீவரீக நம் சீடையது அலீவ.

மலேசனிய அனீகீகியம், பிணீ மயீ பரியம்

நாமநீயம்! நாம் அலீவ. நம் சீடையது அலீவ.

சுவவீ கைய அனீகீகீ கம், சூநாமாயம்!


சூநாமாயம்! சூநாமாயம்! உன்ன **பாரமே!**

நாம்! னா அம்மாளவ/சகமாளவ! மயீயிரமீ

மாநநீகமாளவ கருமீயொக. **சூயயா.**
 இருமீயது சீனீகே. அடயீயது வமே.



2. அனாதைப் பள்ளியைப் பார்வையிடுக.



நீ குருநாதருக்கும் / 75
 நெய்தலுக்கும்

ஸ்திரீ தன்மை யுடைய

நீயாத நமஸ்காரம்

செய்வது என்கது **நியம்**
 அனாதைகளுக்கு நியமனம் காரணம் செய்வது காரணம்.

நீயாத நமஸ்காரம்

செய்வது ஆணுக்குமல்ல.

” ”

” ” எண்ணுக்குமல்ல.

” ”

” ” குழந்தைகளுக்கல்ல.

” ”

” ” பெரியவருக்கும் அல்ல.

” ”

” ” பண்புகளுக்குமல்ல.

” ”

” ” பாவநலனுக்குமல்ல.

” ”

” ” தந்தையாக்காரருக்கல்ல.

” ”



” ” **நாயக**

உலகருக்கும் அல்ல.

உறவு! சிறுநாயு! நட்பு!

பழியு! பட்டியு! மதுவு! சந்தையாடி உயிரும் சீசாரி

ஆகிய எண்பது குக்கு அல்ல என்கு நமஸ்காரம்.



ஸ்ரீமயம்! 276

அண்பர்களை!
 உடிவிவ்தரண் உன்
 உபாசுது சூர்க்கியெம்,
 உன் ஸ்தீசுக்கு நாகமும்
 உன்னை சூடபடுத்துகிறீர்கள்
 என் ஸ்தீசியமாக உணர்வறயாக.

ஸ்ரீமாத நமஸ்காரம் செய்தவர்/ **ஸ்யாய**

மும்!
வேகுருநாதா / என்ரு ஸ்மரினயுடனே


உங்கள் உபாசுது சூர்க்கியிணி/ **எந்த நாமா** உடனே
 (கைவலம்மும்/ குடியும்)

பண்ணும் போது அவிவிருவருக்கு மடலும்!
 பண்ணுகிறீர்கள் என்யதே, ஸ்தீசியம் சூகும்.
 அஃக லோல்?

ஸ்ரீமாத நமஸ்காரம் **வாங்குப**
வாங்கும்! / மூலவ சொல்லிய அவிவிருவர்

நாமரணய! ஸ்மரித்த வண்ணமே வாங்குதலென்றும்
 இய்யது இவிவிரு திவகனி யும், சந்தேகம்! கவகீக!
 களங்க யயம்/ குந்தான் வாங்கியும்/ கொடுக்கியும்!
 (குதுவசிக் கொள்ளலாம்) உவண்டாம்.

ஸ்ரீபாதநமஸ் காரம்



யத் பாயம் தத் பவக்!

என்ற நிலையில் - 277

உன் குருபதிக்கியல்

நீ களனுள் அனையறையம்

மெய் அனையர் களாகவே

சூக்கமுடியும். இதுவதி

நீ மணியும் போது, உன்மனை

அடங்குகிறது - யின் கருகவே அநிவாகிவிடுகிறது.

அங்குகிடுபது **ந்!** கிவலே கிவீ.

” ” **உன்!** நங்குரு தேவருத்!

உன் ஸ்ரீபாதநமஸ்து! தானி கிருகீ கிருகீகரி! என் உணர்.

அங்கு நிரீ கும் தாவலும்! உரி கும் தாவலும்!

வயிர்! யான் நாம ருமம் சூ கும்.

நான்! நான்! என்று, அறங்காரகீகரலும்!



சூகிகீகீகாலும்! அதிகாரகீகரலும்! உரிமை

உமடமம் யாராடிய, அபிவாணகீகரலும்!

எழுந்த எழுச்சியின் **வீர** அவிவேகமரணது,

ஸ்ரீபாதநமஸ்காரகீகரல், பஸ்மமா கும் என்

உணருங்கீகரல் ஒருமுறை சந்தியீயான் போது.



நீ அடங்கிச் போது
உன் கருவி!
கருணங்கள்!

கீழ் | நோக்கி
மேல் | 278

நோக்கி நெய்தல்போல
கிழை. கிழையாடு நமஸ்கா
தான் அடியும் எனக்கு
சிவமரணிகளின் தனிப்பாடல்.

இளமல்

மந்திரமடிஸ்டியாஸர்!

சொன்னதாகவுது - நான் அன்பான திருவடி! சீர்
நகல்யந்திர உணர்வாயாகக் குவீ நயாடு

ஜீவமுமீ | கருவறை என் னும் **காரிய**!

வாய்மீ தெய்யும் போது, அது மெண் கிணமாக

கருமீபகரல், சயலம்! சவனம்! சந்தேகம்! என்ற

முன்று வாய்மைகளும் அச் சீவனை தொடர்ந்து

புடித் திறது என உணர். அதை இனம் இன்மாத்

திரமாத தொடர்ந்து உயுவடைத்து விடுவதால்

கும்மனிக இன்மன! இன்னுடையபாதநமஸ்காரத்தின்

பணியும் உபாறுமையும்!

சூழ் தையுடன் கடை மடிப்பதால் சீர் உடா சும்

ஆகிற தெனீய உணர்வாயாக என் குல். **நயா**

கருமீபகருகை
கடந்திருபடம்!



Abode of Love
You Are Everything!